

Chennai Metropolitan Development Authority
PLANNING PERMIT

(Sec 49 of T. & C. P. Act 1971)

PERMIT No. **9350**

PPD No.: 27
L.O 2016

Date of Permit 18/10/2016

File No. Li/4836/2016

M/S. Emerald Haven -
Projects Pvt. Ltd. -

Name of Applicant with Address 3rd Floor, Chaitanya Building
NO-12, Khader Nawaz Khan Road, Nungambakam
Chennai - 600 006.

Date of Application 09.03.2016

Nature of Development : ~~Layout/Sub-division of Land/Building construction/Charge in use of Land/Building~~

PP- Laying out of house sites in S Nos. 325/1,
Site Address 326/1 and 327/1B & 2A of

~~Division No~~ Nedungundram Village, Chengalpattu Taluk,
Kancheepuram District, Kattankolathur P. U. Limit

Development Charge paid Rs. 30,000/- Challan No. B-001999 Date 10.08.2016

PERMISSION is granted to the layout/~~sub-division of land/~~
~~building construction/change in use of land/building~~ according to the
authorised copy of the plan attached hereto and subject to the
condition overleaf.

3. The permit expires on _____
the building construction work should be completed as per plan before the expiry
date. If it is not possible to Complete the construction, request for renewing the
planning permit should be submitted to Chennai Metropolitan Development
Authority before the expiry date. If it is not renewed before the said date fresh
Planning Permission application/has to be submitted for continuing the construction
work when the Development Control Rules that may be currently in force at that time
will be applicable. If the construction already put up is in deviation to the approved
plan and in violation of rules. Planning permit will not be renewed.



For MEMBER SECRETARY

8
18/10/16

நெடுங்குன்றம் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர்
அவர்களின் செயல் முறைகள்
முன்னிலை: திரு. சோ. ஆறுமுகம்

ந.க. 1733/2016/214

நாள்: 21/10/2016



பொருள் : மனைப் பிரிவு காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
சர்வே எண். S:No, 325/1, 326/1, 327/1B, 2A
மனை பிரிவு அனுமதி வழங்குதல் தொடர்பாக
Neduyandram village

- பார்வை : 1. சென்னை பெரு நகர் வளர்ச்சிக் குழுமம், சென்னை - 8
அவர்களது கடித எண்.
2. மற்றும் இவ்வலுவலக குறிப்புகள்

உத்திரவு:

பார்வையில் காட்டிய கடிதத்துடன் பெறப்பட்ட வரைபடங்கள் பரிசீலிக்கப்பட்டு

கீழ்க்கண்ட கட்டிட மற்றும் மனைப்பிரிவு விதிகளுக்கு உட்படுத்து ஒப்புதல்
அளிக்கப்படுகிறது.

1. மனைகள் மற்றும் தெருக்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம்
ப.மு. 224/2016-2017 நாள் 21/10/2016 ன் படி
எல்லை கற்களால் வரையறுக்கப்பட வேண்டும். மனைப்பிரிவிற்குள் வரும்
தெருக்கள் அனைத்தும் சரளைக் கற்களைக் கொண்டு மனுதாரர்கள் நிர்வாக
அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படும் மட்டத்திற்கும் அகலத்திற்கும் அமைக்கப்பட
வேண்டும். அதோடு தகுந்த சிறு பாலங்கள், சாக்கடை, வடிகால், துப்புரவு,
தெருவிளக்கு முதலிய வசதிகளும் மனுதாரர் அமைத்துத்தர வேண்டும்.
மனையின் அளவுகளில் அமைப்பில் மாற்றங்கள் செய்வதோ அல்லது
வரையறுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கான இடங்களில் மாறுதல் செய்வதோ
கூடாது.
2. தெரு முனையில் அமையும் மனைகளில் மூலைகள் அங்கீகரிக்கப்பட்ட
வரைபடத்தின் படி திருப்பத்தோடு அமைக்கப்பட வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் விடப்பட்டுள்ள எந்த ஒரு மனையையும் பொது
காரியங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட மனைகள் தவிர குடியிருப்பு வீடு
கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமல்லாது. கடை, பண்டகசாலை
மற்றும் குடியிருப்பு அல்லாத குடியிருப்பைச் சொந்த உபயோகத்திற்கல்லாத
கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது.
4. எந்த ஒரு மனையிலும் தனித்தொரு குடியிருப்பு மட்டுமே கட்டப்பட வேண்டும்.
தவிர எக்காலத்திலும் தனிப்பட்ட மனைகளில் அங்கீகரிக்கப்பட்ட

ரூ. 3892 - Amount = 96500

அளவுகளையோ அமைப்பையோ மாற்றப்படுத்தும் வகையில் எந்த மனையும் திருத்தி அமைப்பதோ உட்பிரிவளிப்பதோ மாறுபட்ட உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

5. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள தெருக்களுக்கு கட்டிட வரம்பு 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். மனையின் எல்லைக்குள் கட்டிட வரம்புக்குட்பட்ட நிலப் பகுதியின் தெருவில் உயர் மட்டத்தில் இருந்து 5 அடி உயரத்திற்கு மேற்படாது சுற்றுச் சுவர் அல்லது வேலை தவிர வேறு எந்த கட்டிடமோ சுவரோ கட்டக்கூடாது.
6. மனையின் பின்புறம் எல்லைக்குள் கட்டிடத்திற்கும் இடையில் மொத்த அகலத்திற்கும் வியாபிக்கின்ற வகையில் குறைந்தது 15 அடி அளவு உள்ள திறந்தவெளி இருக்க வேண்டும். இந்த பின்பக்க திறந்தவெளியில் கிணறு, மல அறை, எருகுழி, மாட்டுத்தொழுவம், உந்துவண்டியை நிறுத்த கொட்டகை போன்றவை அல்லது அவை போன்று குடியிருப்பு அல்லாத, ஆனால், அரைச் சார்ந்த கட்டிடங்கள் மட்டுமே அனுமதிக்கலாம். ஆனால், அக்கட்டிடங்கள் மொத்தமாக பின் எல்லையில் லத்தின் மூன்றின் ஒரு பாகத்திற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
7. மனையின் பரப்பில் 50 சதவீதத்திற்கு மேற் கட்டிடம் கட்டக்கூடாது.
8. கடக்கால் போட தேவையான அளவிற்கு அதிகமான தரையை சமப்படுத்த வேண்டும். நிலச்சரிவை நேர் செய்யவோ மனையிலிருந்து மண் தோண்டி எடுத்து பள்ளங்கள் கழனி ஏற்படுத்தக் கூடாது.
9. மனையின் சொந்தக்காரர்கள் மேற்படி வீடு கட்டும் திட்டங்களுக்கு உட்படுவதாக எழுத்து மூலமாக சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மனைகள் விற்பவரையும் மற்றும் வாங்குபவரையும் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுதிட்டங்கள் விற்பனைப் பத்திரங்கள் பகுதியாக சேர்க்கப்பட வேண்டும்.
10. அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு: மனைப்பிரிவு வரைபடம்.


பெறுநர்

M/S Emerald Haven projects Pvt. Ltd.,
3rd Floor, Chaitanya Building
No. 12, Chader Nalaz Khan Road
Nungambakkam, Chennai-600 006.

நகல் செயலாளர்

சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம்

சென்னை 600 008.


தலைவர்
நெடுங்குன்றம் முதல்நிலை ஊராட்சி
தலைவர்
முதல்நிலை ஊராட்சி
நெடுங்குன்றம்